

PONDY OXIDES AND CHEMICALS LIMITED **POCL**[®]

07th February 2024

National Stock Exchange of India Ltd

Exchange Plaza, 5th Floor,
Plot No. C/1, G Block,
Bandra Kurla Complex, Bandra (E),
Mumbai - 400 051

BSE Limited

Corporate Relationship Department,
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai – 400 001

NSE Symbol : POCL

BSE Scrip Code : 532626

Dear Sir/Madam,

Sub: Disclosure under Regulation 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

In furtherance to our intimation on 06th February 2024 pertaining to the Unaudited Standalone and Consolidated financial results of the company for the quarter and nine months ended 31st December 2023, and in pursuance to Regulation 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, please find enclosed copies of newspaper advertisements as published in Trinity Mirror (English) and Makkal Kural (Tamil) newspapers on 07th February 2024.

Kindly take the disclosure on record.

Thanking you

Yours faithfully

For **Pondy Oxides and Chemicals Limited**

K. Kumaravel

Director Finance & Company Secretary



KRM Centre, 4th Floor, # 2, Harrington Road, Chetpet, Chennai - 600 031. Tamil Nadu, India

Phone : + 91-44-4296 5454 E-mail : info@pocl.com Web : www.pocl.com

CIN No. : L24294TN1995PLC030586 II GSTIN : 33AAACP5102D4Z4

Chennai-Egmore Railway Station to go hi-tech, renovation commences

Connemara Library, Egmore Museum await upgrade

Chennai, Feb 7: Southern Railway has taken up Chennai Egmore Station redevelopment in order to offer a world-class ambience, futuristic infra and airport-like facilities for passengers. Tender was awarded for the redevelopment work in October, 2022 and the work is progressing at a steady pace.

Works executed Recently 100 % piling and 80 % pile cap work completed at Multi-level Car Parking (Gandhi-Irwin Road side). 85% of piling and 33% pile cap completed at Multi-level Car Parking (Poonamallee High Road side). 75 % of substructure works completed at Poonamallee High Road Parcel Office.

Other work in progress Co-ordination with Chennai metro Rail Limited for Multi-level Car Parkings on Poonamallee High road & Gandhi-Irwin road sides. Shifting of Existing RMS and Parcel office to new location. Design of Arrival terminal and parcel FOB. Traffic diversions for PH terminal & arrival and parcel FOB and MTC PH high road.

Works executed so far Bored cast in situ pile for Multi-level Car Parkings on Poonamallee High road & Gandhi-Irwin road sides. Pile cap, Grade beam and plinth beam works at Multi-level Car Parkings on Poonamallee High road & Gandhi-Irwin road sides and parcel office. Demolition and shifting of existing utility for construction of Poonamallee High road & Gandhi-Irwin



road terminal buildings. A series of meetings are held with the stakeholders of the project CMRL, GCC,TNEB, Environmental Department, Divisional Forest Office, MTC for utility shifting.

Chennai Egmore railway station redevelopment The work of Redevelopment of Chennai Egmore Railway station was awarded as EPC contract to M/s DEC Infrastructure and Projects India Private Limited, Hyderabad at a cost of Rs.734.91 Crores. M/s Tata Consulting Engineers Limited, Mumbai have been tasked with the work of Project Management services (PMS) at a cost of Rs.14.56 Crore.

Two terminals are proposed to be constructed, one at the Gandhi Irwin Road Side and one at the Poonamallee High Road side. The Terminal Buildings on both side are proposed as a G+3structure with world class amenities like

waiting lounge, ticketing area, commercial area and Roof plaza etc. Segregation of departing and arrival passengers, Parcel FOB,adequate Lifts and escalators are planned in this building. The proposed Multi-Level Car Parking on both GI side and PH side are proposed as G+5 structure with Commercial area, Car & Bike parking and Budgetary Hotel. The proposed Parcel office on PH side is proposed as G+2 structure with Parcel office and RMS.

Major tourist attraction Egmore has several attractions. The railway terminus building is more than 100 years old. It was declared open in June, 1908. Connemara Public Library, Egmore museum and art gallery, all located side by side on Pantheon Road, are places one should not miss. Connemara library, established in 1896, is one of the four national depository libraries in India and gets copies of all books, newspapers,

and periodicals published in India. You must also visit Annalakshmi restaurant in the nearby Rukmani Lakshmi pathy road (earlier known as Marshall road) known for vegetarian fine dining. It is much different from other restaurants because highly qualified professionals working as volunteers serve you food as a service to guests. On the same road, you will see Govt. Ophthalmic Hospital, originally established in 1819 and is the oldest

eye hospital in India and Asia.

You may also visit Co-optex exhibition centre, located on the other end of Pantheon road where you will find here a large collection of handloom sarees and dress materials from all parts of India. If you go to the other side of Egmore railway station, you will see a magnificent St.Andrew's church opened in 1821 to serve the Scottish population in Chennai. It is called The Kirk to

show it belongs to Church of Scotland which was different from Church of England. Adjacent to this

church on the other side of road is Govt. College of Arts & Crafts which produced many famous painters, and sculptors. I would suggest that you also go for boating in Chetpet lake which is very close to Egmore. It is operated by Fisheries Department and has been recently renovated.

DOCUMENT LOST

I, L.Rajasekaran (Aadhar No. 5780 9381 7734), S/o. V.N.Lingam, aged about 59, residing at No.105, Swami Naicken Street, Chintadripet, Chennai-600 002, have lost the original Sale Deed bearing document No.2858/2007, dated 6.9.2007, Registered at Rajakkamangalam Sub Registrar office, belonging in to me, property measuring of 6098 sq.ft plot, bearing survey No.1333/9A, Neendakarai B Village. The above said document was lost on 31.1.2024, while travelling from my residence to Anna Nagar for talking Xerox copy. If anybody found the above document kindly handover the same to me at the below mentioned address.

L.Rajasekaran,
No.105, Swami Naicken Street,
Chintadripet, Chennai-600 002.

DOCUMENT LOST

We, L.Rajasekaran (Aadhar No. 5780 9381 7734), S/o. V.N.Lingam, aged about 59 & R.Punithavalli, aged about 57 (Aadhar No. 5266 1317 2496), residing at No.105, Swami Naicken Street, Chintadripet, Chennai-600 002. We have lost the original Sale deed bearing document No.2256/2005, Registered at Periyamedu Sub Registrar office, belong to my property measuring of 2225 sq.ft Flat (House). The above said document was lost on 31.1.2024, while travelling from our residence to Anna Nagar for taking Xerox copy. If anybody found the above document kindly handover the same to me at the below mentioned address.

L.Rajasekaran,
R.Punithavalli,
No.105, Swami Naicken Street,
Chintadripet, Chennai-600 002.

NAME CHANGE

I, **LEELA KALIYODATH** W/o. Radhakrishnan, Date Of Birth: **29.10.1963**, residing at **No.11, Flat F1, Cholan Salai, Vigneshwara Nagar, Porur, Chennai-600 116** Shall henceforth be known as **LEELA RADHAKRISHNAN** **LEELA KALIYODATH**



POCL ENTERPRISES LIMITED

Regd.Office: Willingdon Crescent, 1st Floor, No 6/2, Pycrofts Garden Road, Nungambakkam, Chennai - 600006.
Ph.044 - 49145454 Fax: 044 - 49145455 Email Id: corprelations@poel.in Website : www.poel.in
CIN : L52599TN1988PLC015731

Extract of unaudited financial results for the quarter and nine months ended December 31, 2023

(Rs.in lakhs)

Sl No.	Particulars	Quarter ended	Year to date figures	Previous quarter ended	Year to date figures	Year ended
		December 31, 2023	December 31, 2023	December 31, 2022	December 31, 2022	March 31, 2023
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	25,617.30	81,301.18	27,037.79	63,176.07	87,489.31
2	Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	650.36	1,515.29	251.25	1,459.90	1,716.65
3	Net Profit / (Loss) for the period before tax (after exceptional items)	650.36	1,515.29	251.25	1,459.90	1,716.65
4	Net Profit / (Loss) for the period after tax (after exceptional items)	463.25	1,108.74	185.58	1,110.18	1,289.03
5	Other comprehensive income (net of tax)	-	-	-	-	(1.77)
6	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	463.25	1,108.74	185.58	1,110.18	1,287.26
7	Equity Share Capital	557.60	557.60	557.60	557.60	557.60
8	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	4,596.32
9	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations)					
	a. Basic	8.31	19.88	3.33	19.91	23.12
	b. Diluted	8.31	19.88	3.33	19.91	23.12

Note:

The above is an extract of the detailed format of the quarterly financial results ended December 31, 2023 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results for the quarter and nine month ended December 31, 2023 are available on the website of the BSE Limited i.e., www.bseindia.com and on the website of the Company i.e., www.poel.in

For POCL Enterprises Limited
Sd/-
Sunil Kumar Bansal
Managing Director
DIN : 00232617

Place : Chennai
Date : 06.02.2024



PONDY OXIDES AND CHEMICALS LTD. **POCL**

CIN: L24294TN1995PLC030586

Registered Office: 4th Floor, K.R.M. Centre, No.2, Harrington Road, Chetpet, Chennai - 600 031. Tel: +91-044-42965454 Fax:+91-044-42965455 Website: www.poel.com / Email: info@poel.com

Statement of Standalone and Consolidated Financial Results for the Quarter and Nine Months ended December 31, 2023 under Ind AS

Rs.in Lakhs

S. No.	Particulars	Standalone						Consolidated					
		Quarter ended			Year to date figures for the 9 Months ended			Quarter ended			Year to date figures for the 9 Months ended		
		December 31, 2023	September 30, 2023	December 31, 2022	December 31, 2023	December 31, 2022	March 31, 2023	December 31, 2023	September 30, 2023	December 31, 2022	December 31, 2023	December 31, 2022	March 31, 2023
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)
1	Total Income from Operations	45,357.98	39,390.09	37,286.28	116,942.35	104,011.83	147,592.17	45,640.71	39,792.32	37,442.98	118,041.63	104,240.60	148,045.37
2	Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	1,701.82	1,103.51	1,566.91	3,671.84	4,669.85	6,575.67	1,473.79	877.83	1,485.44	2,976.81	4,591.75	6,336.31
3	Net Profit / (Loss) for the period before tax (after exceptional items)	1,701.82	1,103.51	1,566.91	3,671.84	4,669.85	6,575.67	1,473.79	877.83	1,485.44	2,976.81	4,591.75	9,244.32
4	Net Profit / (Loss) for the period after tax (after exceptional items)	1,252.03	817.49	1,163.45	2,721.36	3,496.93	4,920.12	1,013.28	568.76	1,082.52	1,992.22	3,418.52	7,561.84
5	Other comprehensive income (net of tax)	-	-	-	-	-	(4.60)	-	-	-	-	-	(4.60)
6	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	1,252.03	817.49	1,163.45	2,721.36	3,496.93	4,915.52	1,013.28	568.76	1,082.52	1,992.22	3,418.52	7,557.24
7	Equity Share Capital (face value of Rs.10 per share)	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48
8	Reserves (excluding Revaluation Reserve)	NA	NA	NA	NA	NA	24,252.08	NA	NA	NA	NA	NA	25,313.37
9	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations) Basic and Diluted	10.77	7.03	10.01	23.41	30.08	42.32	8.72	4.89	9.31	17.14	29.41	65.05

Notes:

- These Standalone and Consolidated financial results were reviewed, recommended by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on February 06, 2024. The limited review as required under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 has been completed by the Statutory Auditors and have issued an unmodified report on these results.
- The Company is engaged in the manufacture and marketing of Metal and Alloys which in the context of Indian Accounting Standard (Ind AS) -108 Operating Segments, is considered as the operating segment of the Company.
- The above is an extract of the detailed format of the Unaudited Standalone and Consolidated financial results for the quarter and nine months ended December 31, 2023 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Obligations Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited financial results for the quarter and nine months ended December 31, 2023 are available on the website of the BSE Limited i.e., www.bseindia.com and National Stock Exchange of India Limited i.e., www.nseindia.com, on the Stock Exchanges where the Company's shares are listed and on the website of the Company i.e., www.poel.com

for Pondy Oxides and Chemicals Limited
Sd/-
Ashish Bansal
Managing Director
DIN: 01543967

Place : Chennai
Date : February 6, 2024

சிம்ஸ் மருத்துவமனையில் முட்டு மாற்று அறுவை சிகிச்சையில் பக்க விளைவு ஏற்படுத்தாத பீங்கான் முட்டு அறிமுகம்

சேர்மன் ரவி பச்சமுத்து டாக்டர்கள் சூரியநாராயணன், விஜய் போஸ் ஆகியோருக்கு பாராட்டு

சென்னை, பிப்.7- மருத்துவத் துறையில் முன்னோடியாக முன்னேறி வரும் சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள எலும்பியல் நிறுவனம் ஒரு புதிய பீங்கான் முழங்காலை அறிமுகப்படுத்தியது. இது முட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மந்திராக சாதனை எமைக்கலைக் குறிக்கிறது. இது மேம்பாடு பீட்டர் பிரேகம் பிளஸ் ஆர்த்தோபெடிக்ஸ் நிறுவன செயல்படுத்தப்பட்டது.

சிம்ஸ் மருத்துவமனையில் பீங்கான் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் முகம்பெற்ற நிபுணர் டாக்டர் (பேராசிரியர்) எம். வாக்கனர் இந்த நவீன தொழில்நுட்ப அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

பாரம்பரியமாக, முழங்கால் மாற்று சிகிச்சைகள் முதன்மையாக கோபால்ட் குரோமியம் மற்றும் டைட்டானியத்தை நம்பியுள்ளன. இவற்றை காட்டிலும், பீங்கான் மூட்டு ஒரு நம்பிக்கைக்குரிய புதிய மாற்றாக விளங்குகிறது.

முழங்கால் அறுவை சிகிச்சைகளில் அவற்றின் பங்கு மாற்றம் ஏற்படுத்தி உள்ளது. 'டெல்டா சொலிசன்ஸ்' லிருந்து தயாரிக்கப்பட்ட இந்த சொலிசன் மூட்டு சிறந்தது. ஜெர்மனியில் கடுமையான சோதனை மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் ஜெர்மனி டாக்டர் எம்.வாகனர் தெரிவித்தார்.

10 ஆண்டுக்கு பீங்கான் மூட்டு பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபிக்கிறது. இது இந்த நவீன சாதனத்தை மூட்டு மாற்றத்திற்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இங்கே அறுவை சிகிச்சை நிபுணர்கள், சொலிசன் முழங்கால் உள்வைப்புகளின் தனித்துவமான நன்மைகள் பற்றி அறிய சிம்ஸ் மருத்துவமனை கருத்தரங்கு நடந்தது. உலோக மூட்டு போல் அல்லாமல், சில சமயங்களில் ஒவ்வாமையைத் தூண்டலாம். பீங்கான் மூட்டு

சென்னை, பிப்.7- மருத்துவத் துறையில் முன்னோடியாக முன்னேறி வரும் சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள எலும்பியல் நிறுவனம் ஒரு புதிய பீங்கான் முழங்காலை அறிமுகப்படுத்தியது. இது முட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மந்திராக சாதனை எமைக்கலைக் குறிக்கிறது. இது மேம்பாடு பீட்டர் பிரேகம் பிளஸ் ஆர்த்தோபெடிக்ஸ் நிறுவன செயல்படுத்தப்பட்டது.

சிம்ஸ் மருத்துவமனையில் பீங்கான் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் முகம்பெற்ற நிபுணர் டாக்டர் (பேராசிரியர்) எம். வாக்கனர் இந்த நவீன தொழில்நுட்ப அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

பாரம்பரியமாக, முழங்கால் மாற்று சிகிச்சைகள் முதன்மையாக கோபால்ட் குரோமியம் மற்றும் டைட்டானியத்தை நம்பியுள்ளன. இவற்றை காட்டிலும், பீங்கான் மூட்டு ஒரு நம்பிக்கைக்குரிய புதிய மாற்றாக விளங்குகிறது.

முழங்கால் அறுவை சிகிச்சைகளில் அவற்றின் பங்கு மாற்றம் ஏற்படுத்தி உள்ளது. 'டெல்டா சொலிசன்ஸ்' லிருந்து தயாரிக்கப்பட்ட இந்த சொலிசன் மூட்டு சிறந்தது. ஜெர்மனியில் கடுமையான சோதனை மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் ஜெர்மனி டாக்டர் எம்.வாகனர் தெரிவித்தார்.

10 ஆண்டுக்கு பீங்கான் மூட்டு பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபிக்கிறது. இது இந்த நவீன சாதனத்தை மூட்டு மாற்றத்திற்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இங்கே அறுவை சிகிச்சை நிபுணர்கள், சொலிசன் முழங்கால் உள்வைப்புகளின் தனித்துவமான நன்மைகள் பற்றி அறிய சிம்ஸ் மருத்துவமனை கருத்தரங்கு நடந்தது.

உலோக மூட்டு போல் அல்லாமல், சில சமயங்களில் ஒவ்வாமையைத் தூண்டலாம். பீங்கான் மூட்டு

சென்னை, பிப்.7- மருத்துவத் துறையில் முன்னோடியாக முன்னேறி வரும் சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள எலும்பியல் நிறுவனம் ஒரு புதிய பீங்கான் முழங்காலை அறிமுகப்படுத்தியது. இது முட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மந்திராக சாதனை எமைக்கலைக் குறிக்கிறது. இது மேம்பாடு பீட்டர் பிரேகம் பிளஸ் ஆர்த்தோபெடிக்ஸ் நிறுவன செயல்படுத்தப்பட்டது.



பக்க விளைவு இல்லாமல் வெளிப்படுத்துகின்றன. பீங்கான் மூட்டு மீது பாக்கிரியா ஓட்டுதல் குறைவதை ஆரம்பகால சான்றுகள் தெரிவிக்கின்றன. மேலும் அதன் உயிர்-இணக்கத்தன்மை ஒவ்வாமை எதிர்விளைவுகளின் அபாயத்தைக் குறைக்கிறது என்றார்.

எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து பேசுகையில், "பீங்கான் முழங்கால் மாற்று நவீன சிகிச்சை ஆட்டம் சிம்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த முறையில் நவீன மூட்டு மாற்று சிகிச்சை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. எலும்பியல் பராமரிப்பு மற்றும் சிகிச்சை மாற்று முற்றிலும் மாற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் மிகவும் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழு முன்னோடியில்லாத அளவிலான சிகிச்சையை வழங்குகிறது என்றார்.

சென்னை, பிப்.7- சென்னை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், (மண்டல அலுவலகம்) குறை தீர்க்கும் முகாம் தொழில் முனைவோர், காப்பீட்டாளர் (தொழிலாளிகள்) போன்ற இளஸ்ஜி பையாளிகளுக்காக இம்மாதம் 7^{ம்} தேதி (புதன்கிழமை) மற்றும் 16^{ம்} தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகம் 143, ஸ்டெர்லிங் ரோடு, நங்கும்பாக்கம், சென்னை-600 034ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை, பிப்.7- சென்னை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், (மண்டல அலுவலகம்) குறை தீர்க்கும் முகாம் தொழில் முனைவோர், காப்பீட்டாளர் (தொழிலாளிகள்) போன்ற இளஸ்ஜி பையாளிகளுக்காக இம்மாதம் 7^{ம்} தேதி (புதன்கிழமை) மற்றும் 16^{ம்} தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகம் 143, ஸ்டெர்லிங் ரோடு, நங்கும்பாக்கம், சென்னை-600 034ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை, பிப்.7- சென்னை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், (மண்டல அலுவலகம்) குறை தீர்க்கும் முகாம் தொழில் முனைவோர், காப்பீட்டாளர் (தொழிலாளிகள்) போன்ற இளஸ்ஜி பையாளிகளுக்காக இம்மாதம் 7^{ம்} தேதி (புதன்கிழமை) மற்றும் 16^{ம்} தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகம் 143, ஸ்டெர்லிங் ரோடு, நங்கும்பாக்கம், சென்னை-600 034ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை, பிப்.7- சென்னை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், (மண்டல அலுவலகம்) குறை தீர்க்கும் முகாம் தொழில் முனைவோர், காப்பீட்டாளர் (தொழிலாளிகள்) போன்ற இளஸ்ஜி பையாளிகளுக்காக இம்மாதம் 7^{ம்} தேதி (புதன்கிழமை) மற்றும் 16^{ம்} தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகம் 143, ஸ்டெர்லிங் ரோடு, நங்கும்பாக்கம், சென்னை-600 034ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை, பிப்.7- சென்னை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், (மண்டல அலுவலகம்) குறை தீர்க்கும் முகாம் தொழில் முனைவோர், காப்பீட்டாளர் (தொழிலாளிகள்) போன்ற இளஸ்ஜி பையாளிகளுக்காக இம்மாதம் 7^{ம்} தேதி (புதன்கிழமை) மற்றும் 16^{ம்} தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகம் 143, ஸ்டெர்லிங் ரோடு, நங்கும்பாக்கம், சென்னை-600 034ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியன் ஆயில் செயல் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாதுரை பதவி ஏற்பு

சென்னை, பிப்.7- இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனராகவும், மாநிலத் தலைவராகவும் எம். அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மண்டல (சந்தைப்படுத்தல் பிரிவு) தலைமை பொதுமேலாளர் வி.வெற்றி செல்வகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மற்றும் புதுச்சேரிக்கான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சில்லரை விற்பனை தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான புதிய செயல் இயக்குனராக எம். அண்ணாதுரை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர், கிண்டி, என்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல்



தொழில்துறைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவ்வாறு மார்க்கெட்டிங் கூறியுள்ளார்.

தலைமையகத்தில் அவரது பதவிக் காலத்தில் இந்தியன் ஆயிலின் முன்னணி பீட்டர் கார்க்கு திட்டமான 'எக்ஸ்ட்ராபைர்'-ஐ அதன் தற்போதைய வெற்றிக்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியது. இந்தியன் ஆயில் நிறுவனம் தனது இருப்புக்கு மேலும் வலு சேர்க்கவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எரிசக்தி துறையின் வளர்ச்சிக்கும் அண்ணாதுரையின் மேலான அனுபவத்தை பயன்படுத்த எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

BEFORE THE HON'BLE XVI JUDGE, COURT OF SMALL CAUSES AT CHENNAI
In the matter of Tenancy registered under T.R.No.NII I.A.No. 1 OF 2024 IN RLTOP NO.56 OF 2023
G.Kalaiselvi, W/o. Late.G.Gajendran,Petitioner/Applicant -Vs- R.Dineshraj, S/o. Raja,Respondent/ Respondent To
R.Dineshraj, S/o. Raja, No. 46/47, G1 Flat, Watkins Street, Perambur, Chennai - 600 011.

In the above suit, the Judge was pleased to order Substituted service to the Respondent namely Mr.R.Dineshraj, to appear before the Hon'ble Court on 13-2-2024 by 10.30 AM failing which further orders will be passed in the above suit.
Dated at Chennai on this 7th February 2024.
M/S.P.D.THEYZOVATHI Counsel for Petitioner / Applicant.

பொது அறிவிப்பு
எனது கட்சிக்காரர் திரு.S.ஆனந்தன் து/பி.சீனிவாசன், (ஆதர் எண்: 7420 2645 3337), வயது: 39, எண்.26B, பாரதிதாசன் 2வது குறுக்கு தெரு, மாநகராடி காவலி, செந்தில் நகர், திருமுல்லைவாயல், சென்னை 600062, தெரிவித்துள்ளன போன்றவை, எனது கட்சிக்காரருக்கு சொந்தமான சென்னை மாவட்டம், திருப்போளூர் பகுதி, கீழர் கிராமம், புதுச்சேரி வட்டம், 21/13A1, 21/13A2 & 21/13B-ல் ஆள்கிடை 0.77 சென்ட் சொத்து தொடர்பான (கிராமப் பத்திர எண்.1526/1975, நாள்:23.09.1975, சார்பிதவகம் திருப்போளூர்) ஆவணமாதது, திருப்போளூர் சார்பிதவகம் அருகில் ஜோக்ஸ் எடுக்கச் செய்யப்பட்டுள்ள சொத்துவற்றிடது. மேற்படி ஆவணத்தை யாரேனும் கையாற்றினால் 15 நாட்களுக்குள் கீழ்க்கண்ட எனக்கே அல்லது எனது கட்சிக்காரரின் முகவரிக்கோ ஒப்படைக்க வேண்டும். மேலும் பிற்பகல் 2.30 மணிளவில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகம் 143, ஸ்டெர்லிங் ரோடு, நங்கும்பாக்கம், சென்னை-600 034ல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் நபினாரகோவில், பரமக்குடி வட்டம், இராமநாதபுரம் மாவட்டம் நாள்.31.01.2024

மின்னது ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
புறப்பாடு அமைப்பு
இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நபினாரகோவில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் 2022-2023 சட்டமன்ற அறிவிப்பு எண். 108-ன் படி அரசு மானியம் மூலம் கீழ்க்கண்ட விவரப்படி திருப்பாளி மேற்கொள்ள இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம், திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர் அவர்களால் இந்த சமய அறநிலையத்துறை அனுமதி பெற்ற ஸ்தப்திகளிடமிருந்து மின்னது ஒப்பந்தப்புள்ளிகள் https://intenders.gov.in இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

வ. எண்.	பணி விபரம்	பணி மதிப்பீடு தொகை G.S.T உள்பட	முன் வைப்புத் தொகை	பணிக் காலம்	ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்வதற்கான தகுதிகள்
1	திருக்கோவில் சுவாமி சன்னதி ஐந்து திருக்கோயில்களில் அமைக்கக் கல்வாரம் கட்டுமானம் செய்யும் திருப்பணி	ரூ.1,34,91,818/-	ரூ.82,000/- ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்	18 மாதங்கள்	இந்த சமய அறநிலையத்துறையில் புதிதே நேர் ஸ்தப்தி

(1) மேற்கண்ட விவரப்படியான பணிகளுக்கான விபரம், ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களுக்கு https://intenders.gov.in என்ற இணையதள முகவரியிலான அணுகலும் (2) ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் இணையதளத்தில் 08.02.2024 முதல் 22.02.2024 மாலை 3.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (3) ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் 22.02.2024 மாலை 5.00 மணி வரை இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் (4) ஒப்பந்தப்புள்ளிகள் 23.02.2024 காலை 10.00 மணிக்கு மேல் இணையதளம் வாயிலாக திறக்கப்படும்.

(ஓம்) க.புலிவேல் பானடியன், திவான் மற்றும் நிர்வாகச் செயலாளர்

KINGFA கிங்பா சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி (இந்தியா) லிமிடெட்

பதிவு அலுவலகம் : தன் பிரிவு, 3வது மாடி, 827, அண்ணா சாலை, சென்னை 600 002, தொலைபேசி : +91-044-28521736. பேசு : +91-044-28520420. Email: cs@kingfaindia.com Website: www.kingfaindia.com

31 டிசம்பர், 2023-ல் முடிந்த காலத்தில் மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தனித்தனிக் கெம்பாய்ட்டு நிதிநிலை முடிவுகள் அறிக்கை கருக்கல் (ரூ. லட்சத்தில்)

வ. எண்.	விவரங்கள்	முடிந்த காலம் 31.12.2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	முடிந்த காலம் 31.12.2022 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	ஒன்பது மாதங்கள் 31.12.2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	ஒன்பது மாதங்கள் 31.03.2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)
1	செயல்பாடுகளிலிருந்து மொத்த வருவாய்	39,466.91	34,159.90	108,663.12	140,595.98
2	காலத்திற்கான திரை லாபம்(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும் அல்லது அசுராதான அமிட்டங்களுக்கு முன்)	3,235.86	2,712.53	11,900.35	10,959.24
3	வரிக்கு முன் காலத்திற்கான திரை லாபம்(நஷ்டம்) (விலக்கு மற்றும் அல்லது அசுராதான அமிட்டங்களுக்கு பின்)	3,235.86	2,712.53	11,900.35	10,959.24
4	வரிக்கு பின் காலத்திற்கான திரை லாபம்(நஷ்டம்) (விலக்கு மற்றும் அல்லது அசுராதான அமிட்டங்களுக்கு பின்)	2,432.87	2,023.09	8,897.02	8,141.03
5	இதர விரிவான வருவாய்	-	-	-	(0.52)
6	காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (காலத்திற்கான வரிக்கு பின்) லாபம்(நஷ்டம்) மற்றும் இதர விரிவான வருவாய் (வரிக்கு பின்) உள்ளடக்கி உள்ளது	2,432.87	2,023.09	8,897.02	8,140.51
7	சம பங்கு லாபத்தை	1,211.05	1,211.05	1,211.05	1,211.05
8	ஒரு பங்கு சம்பந்தமில்லாத ஒவ்வொன்றும் ரூ.10/- (தொடரும் மற்றும் திறத்தப்பட்ட செயல்பாடுகள்)	-	-	73.47	67.22
(8) அடிப்படையில்		20.09	16.71	1,211.05	1,211.05
(8) பலமிழ்ந்தது		20.09	16.71	73.47	67.22

குறிப்புகள்:
1. SEBI(பட்டியல்கள்)கட்டுப்பாட்டுமற்றும் வெளிநாட்டுத் தேவைகள்) விதிகள் 2015, விதி 33(க) க்கான சீர்திருத்தங்களின் கீழ்க் கட்டுப்பாட்டு மூலம் 13/1/2023-ல் 2023-ல் முடிந்த காலத்தில் மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தனித்தனிக் கெம்பாய்ட்டு நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தில் கருக்கல் கருக்கலாக நேரக்கூலாக உள்ளது. மேற்கண்ட நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் லா.க. எக்ஸ்சேஞ்ச் இணையதளங்கள் www.bseindia.com, www.nseindia.com மற்றும் நிறுவனத்தின் இணையதளம் www.kingfaindia.com-ல் உள்ளது.
2. இந்தியா முடிவுகள் தனித்தனிக் கெம்பாய்ட்டு செயல்பாடு, பிரிவு 108, 2024 அன்று தடைபெற்ற கட்டத்தில் ஆதரவு இயக்குனர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. திரைலாபத்தின் கட்டப்படுதல் தனித்தனிக் கெம்பாய்ட்டு 31, 2023-ல் முடிவடைந்த காலத்தில் மற்றும் ஒன்பது மாதங்களுக்கான முடிவுகளில் வைக்கப்பட்ட மதிப்பீட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3. திறத்தப்பட்ட திரைலாபம் சட்டம், 2013-ன் பிரிவு 133-ன் கீழ் பரிசீலிக்கப்பட்ட திரைலாபங்கள் (இந்திய கணக்கியல் தரநிலைகள்) விதிகள், 2015 (இந்த எண்) மற்றும் செ.சி.எம். (பட்டியல்கள்) உட்கூலம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் ஒழுங்குமுறைகள் 2015-ன் ஒழுங்குமுறை 33-ன் கீழ் மற்றும் திறத்தப்பட்ட திரைலாபம் மற்றும் செ.சி.எம். (பட்டியல்கள்) உட்கூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
4. வரி செலவுகளின் தற்போதைய வரி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரி ஆய்வினை அடங்கும்.
5. நிறுவனத்தின் வணிகமாதது இந்த எண் - 108-ன் தேக்கத்திற்கான 'வலுமூட்டப்பட்ட பாலிப்பிரோபிலீன்' என்ற ஒற்றை அறிக்கைவிடக்கூடிய முதன்மைப் பிரிவின் கீழ் வருகிறது.
கிங்பா சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி (இந்தியா) லிமிடெட்
இடம் : புளே
தேதி : பிப்.வரி 6, 2024
பேரளின்ஜென் நிர்வாக இயக்குனர்
DIN: 0006617986

பாண்டி ஆக்ஸைட்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

CIN: L24294TN1995PLC030586
பதிவு அலுவலகம் : 4வது மாடி, கேஆர்.சென்டர், எண்.2, ஹாமில்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை-600 031 Telephone: 044 - 42965454; Fax : 044 - 42965455 Website: www.pocl.com; email: info@pocl.com

Ind Asன்படி 31.12.2023 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதங்களுக்கான தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சாரம்

வ. எண்.	பொருளடக்கம்	தனித்தது					ஒருங்கிணைந்தது						
		முடிவடைந்த காலாண்டு		ஒன்பது மாதங்களுக்கான முடிவடைந்த ஆண்டு முதல் தேதி வரையிலான புள்ளி விவரங்கள்		முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு		ஒன்பது மாதங்களுக்கான முடிவடைந்த ஆண்டு முதல் தேதி வரையிலான புள்ளி விவரங்கள்		முடிவடைந்த ஆண்டு		
		டிசம்பர் 31, 2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	செப்டெம்பர் 30, 2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	டிசம்பர் 31, 2022 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	டிசம்பர் 31, 2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	டிசம்பர் 31, 2022 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	மார்ச் 31, 2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	டிசம்பர் 31, 2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	செப்டெம்பர் 30, 2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	டிசம்பர் 31, 2022 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	டிசம்பர் 31, 2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	டிசம்பர் 31, 2022 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)	மார்ச் 31, 2023 (தனித்தனிக் கெம்பாய்ட்டு)
1	மொத்த இயக்கங்களின் மூலம் வருமானம்	45,357.98	39,390.09	37,286.28	116,942.35	104,011.83	147,592.17	45,640.71	39,792.32	37,442.98	118,041.63	104,240.60	148,045.37
2	வரி, தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான திரை இலாபம் / (நஷ்டம்)	1,701.82	1,103.51	1,566.91	3,671.84	4,669.85	6,575.67	1,473.79	877.83	1,485.44	2,976.81	4,591.75	6,336.31
3	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் திரை இலாபம் / (நஷ்டம்)	1,701.82	1,103.51	1,566.91	3,671.84	4,669.85	6,575.67	1,473.79	877.83	1,485.44	2,976.81	4,591.75	9,244.32
4	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் திரை இலாபம் / (நஷ்டம்)	1,252.03	817.49	1,163.45	2,721.36	3,496.93	4,920.12	1,013.28	568.76	1,082.52	1,992.22	3,418.52	7,561.84
5	இதர விரிவான வருமானம் / (வரி நிகரம் போக)	-	-	-	-	-	(4.60)	-	-	-	-	-	(4.60)
6	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (நடப்புக் காலத்திற்கு வரிக்குப்பின் இலாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப்பின் இதர விரிவான வருமானம் உள்ளடங்கியது)	1,252.03	817.49	1,163.45	2,721.36	3,496.93	4,915.52	1,013.28	568.76	1,082.52	1,992.22	3,418.52	7,557.24
7	சம பங்கு லாபத்தை (முக மதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு)	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48	1,162.48
8	ரிசர்வுகள் (மறு மதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)	NA	NA	NA	NA	NA	24,252.08	NA	NA	NA	NA	NA	25,313.37
9	பங்கு ஒன்றிற்கான சம்பந்தமில்லாத (முக மதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் திறத்தப்பட்ட இயக்கங்களுக்கு) அடிப்படையில் மற்றும் கட்டிய												